இணைப்பு II.

[1953-4 முடிய உள்ள கணக்கில் ஆந்திர மாநிலத்தின் கணக்கும் சேர்ந்திருக்கிறது. 1956-7 முதல் உள்ள கணக்கு 1956 நவம்பர் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வந்த மாநிலங்களின் சீரமைப்பைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டிருக்கிறது.]

மூலதனச் செலவின் விவரம்.

(ரூபாய் லட்சத்தில்)

அ. பாசன, கப்பற்கலை முதலிய திட்டங்கள்.

திட்டத்தின் விவரம். (1)	உத்தேசச் செலவு. (2)	1946-7—1957-8. (3)	1958-9. (4)	1959-60. (5)	1960-1. (6)	1961-2. (7)	1962-3. (8)	1963-4. (9)	மொத்தம் 1946-7—1963-4. (10)	1964-65. திட்ட மதிப்பீடு (11)	1964-65. திருத்த மதிப்பீடு. (12)	திட்ட மதிப்பீடு 1965-66. (13)
கீழ்ப் பவானித் திட்டம் ..	9,96·00	10,38·01	— ·61	— 4·95	1·48	1·52	— ·61	2·69	10,37.53	— ·09	— 5·86	·29
மேட்டூர் வாய்க்கால் திட்டம்.	2,67·00	1,77·83	3·31	·50	·14	·48	3·99	·23	1,86·48	..	·10	..
மலம்புழாத் திட்டம் ..	4,42·00	4,38·73	..	..	..	..	..	..	4,38·73	..	..	..
மணிமுத்தாறு திட்டம் ..	3,98·00	5,24·88	14·14	— 6·15	— 7·50	— 3·30	— 2·27	— ·79	5,19·01	— 2·67	— 1·77	—2·90
ஆரணியாறு திட்டம் ..	1,04·00	99·08	·88	·01	— ·37	·01	·01	— ·01	99·61	..	..	..
வாலையாறு திட்டம்	1,00·00	99·17	..	..	..	..	..	..	99·17	..	..	..
மங்கலம் திட்டம்	88·65	59·65	..	..	..	..	..	..	59·65	..	..	..
அமராவதித் திட்டம் ..	2,97·00	3,18·85	14·12	— 5·53	— ·53	— 1·02	— 1·50	·79	3,25·18	— ·54	— .98	— ·11
வைகை நீர்த் தேக்கத் திட்டம்	3,00·00	1,51·10	19·42	— 16·92	28·87	1·20	5·73	8·86	1,98·26	5·51	3·85	1·63
சாத்தனூர்த் திட்டம் ..	2,89·00	2,23·59	14·29	5·22	2·22	·99	19·81	14·03	2,80·15	— ·07	·71	·11
கிருஷ்ணகிரித் திட்டம் ..	1,84·00	1,38·21	18·24	3·53	— ·31	— 1·49	— ·19	— 1·47	1,57·52	..	— ·69	3·97
கட்டளை உயர்நிலைக் கால்வாய் திட்டம்.	1,56·65	17·06	57·79	98·85	48·57	2·83	1·74	1·48	2,28·32	·23	.64	1·20
புள்ளம்பாடிக் கால்வாய் திட்டம்.	1,42·43	18·00	64·53	86·43	21·95	7·01	4·12	2·33	2,04.37	..	·74	·43
வீடூர் நீர்த் தேக்கத் திட்டம்	61·37	3.50	30·03	25·15	1·15	— 3·46	·91	— 1.32	55·96	— ·18	1·25	— ·19
மீனக்கரை நீர்த் தேக்கத் திட்டம்.	49·56	0·47	..	..	..	..	..	..	·47	..	..	..
பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டம்.	30,00·00	..	·92	1,51·84	2,73·76	4,13·27	4,42·56	5,77·31	18,59·66	5,88·29	6,06·52	5,56·71

TRUTH ALONE TRIUMPHS

மூலதனச் செலவின் விவரம்—தொடர்ச்சி.

(ரூபாய் லட்சத்தில்)

திட்டத்தின் விவரம்.	உத்தேசச் செலவு.	1946-7—1957-8.	1958-9.	1959-60.	1960-1.	1961-2.	1962-3.	1963-4.	மொத்தம் 1946-7—1963-4.	1964-65. திட்ட மதிப்பீடு.	1964-65. திருத்த மதிப்பீடு.	திட்ட மதிப்பீடு 1965-66.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)
அ. பாசன, கப்பற்கலே முதலிய திட்டங்கள்—தொடர்ச்சி.												
நெய்யாறு II-ம் நிலே. ..	..	0·10	1·48	24·32	26·11	28·42	23·29	6·81	1,10·53	— 3·96	— 2·37	— ·04
பாலாறு அணைக்கட்டுத் திட்டத்திற்கு அபிவிருத்தி.	..	..	..	..	..	5·34	14·52	14·33	34·19	11·19	11·34	6·06
சாத்தனுர் நீர்த்தேக்கத் திட்டம் II-ம் நிலே.	..	..	..	..	..	5·11	..	..	5·11	5·45	5·64	— ·17
ராமநதித் திட்டம், சித்தர் பட்டணம்கால், வைகைக் கால்வாய்க்கும், கோமுகி நதிக்கும், மஞ்சள் ஆற்றுக்கும் நவீன வசதிகள் செய்தல்.	..	..	..	..	..	..	·01	31·67	31·68	*10·00 25·00 .. 28·53 31·87	.. 86·32 .. 40·74 38·70	.. 1,85·83 .. 26·69 34·32
சிறப்புச் சிறு பாசனத் திட்ட வேலைகள்—ஏரி, குளச் சீர்த்திருத்தத் திட்டம் உள்பட.	..	5,72·17	85·70	1,38·51	1,70·59	1,77·30	2,18·92	2,73·58	16,36·77	2,06·43	2,29·99	2,23·00
மற்ற சிறிய பாசனத் திட்டங்கள் (லாபகரமானவையும், நேரடி லாபமில்லாதவையும்).	**	3,08·27	32·99	46·99	47·66	28·20	3·24	24·98	4,92·33	30·39	34·44	33·66
ஆந்திரா, மைசூர் மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட பாசனத் திட்டங்கள்.	..	18,73·97	†	..	†	..	..	..	18,73·97	..	..	..
பணியாளர்களுக்கும், இயந்திரச் சாதனங்களுக்கும் பிடித்த வீதாசாரச் செலவு.	..	38·44	·62	3·74	—·29	3·14	4·06	6·68	56·39	·70	·73	·70
மொத்தம் ..	68,75·66	61,01·08	3,57·85	5,51·54	6,13·50	6,66·55	7,38·34	9,62·18	9,91·04	9,36·08	10,50·04	10,71·19

ஆ. மின்சாரத் திட்டங்களுக்கான மூலதனச் செலவு. ‡

மோயாறு நீர் மின்சாரத் திட்டம்.	..	4,08·47	..	..	..	..	..	..	4,08·47	..	..	..
பைகாரா நீர் மின்சாரத் திட்டம்.	..	13,82·83	..	..	..	..	..	..	13,82·83	..	..	..
மேட்டூர் நீர் மின்சாரத் திட்டம்.	..	12,89·21	..	..	..	..	..	..	12,89·21	..	..	..
பாபநாசம் நீர் மின்சாரத் திட்டம்.	..	10,94·49	..	..	..	..	..	..	10,94·49	..	..	..
பெரியாறு நீர் மின்சாரத் திட்டம்.	10,48·00	3,54·68	..	..	..	..	..	..	3,54·68	..	..	..
குந்தா நீர் மின்சாரத் திட்டம்.	..	2,21·66	..	..	..	..	..	..	2,21·66	..	..	..
சென்னை அனல் மின்சாரத் திட்டம்.	..	16,01·60	..	..	..	..	..	..	16,01·60	..	..	..
இதர சிறிய திட்டங்கள் ..	..	62·08	..	..	..	..	..	..	62·08	..	..	..
ஆந்திர, மைசூர் மாநிலங்களுக்கு மாற்றிய திட்டங்கள்.	..	15,69·08	..	..	..	..	..	..	15,69·08	..	..	..
ஸ்தல ஸ்தாபனங்களிலிருந்தும், தனி வாணிகக் கூட்டுக்களிடமிருந்தும், மின்சாரத் திட்டங்களை உரிமை பெறுவதற்கு ஈடாகக் கொடுக்க மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை.	..	41·27	..	..	..	..	..	..	41·27	..	..	..
மொத்தம் ..	10,48·00	80,25·37	..	..	..	..	..	..	80,25·37	..	..	..

* வைகைக் கால்வாய்களில் நவீன சாதனங்கள் அமைப்பதற்காக செலவினங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

** பூர்த்தியான, பூர்த்தியாகாத பல வேலைகள் அடங்குகின்றன. எனவே உத்தேசச் செலவு கொடுக்கப்படவில்லை.

† தற்போதையத் தமிழ்நாட்டிற்குச் சம்பந்தப்பட்டதல்ல.

‡ 1957 ஜூலை 1-ம் தேதி முதல் மாநில மின்சார சபை செய்த செலவு.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

மூலதனச் செலவின் விவரம்—தொடர்ச்சி.

திட்டத்தின் விவரம்.	உத்தேசச் செலவு.	1946-7—1957-8.	1958-9.	1959-60.	1960-1.	1961-2.	1962-3.	1963-4.	மொத்தம் 1946-7—1963-4.	1964-65. திட்ட மதிப்பீடு.	1964-65. திருத்த மதிப்பீடு.	திட்ட மதிப்பீடு 1965-66.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)
					(ரூபாய் லட்சத்தில்)							
				இ. தொழில் வளர்ச்சித் திட்டங்கள்.								
சின்கோனு பயிரிடுதல் ..	..	1,16·49	4·06	3·64	2·96	2·24	1·72	1·68	1,32·79	1·60	1·61	1·50
கேரளா சோப்பு நிலையம் ..	..	1·30	..	..	..	..	..	..	1·30	..	..	..
அரசினர் தொழில்-பொறியியல் பட்டறை.	..	·02	·95	..	..	..	·18	·05	1·21	·03	·41	·03
மீன எண்ணெய்த் தொழில்.	..	1·70	..	..	..	..	..	..	1·70	..	..	..
சென்னைத் தாவர நெய்த் தொழிற்சாலை.	..	12·61	..	..	..	..	..	..	12·61	..	..	..
அரசாங்கப் பட்டுத் தொழிற்சாலை.	..	3·84	..	..	..	..	..	.	3·84	..	..	..
பலதொழிற் பயிற்சிக் கூடங்கள்.	..	65·88	— 7·82	..	..	..	..	..	58·06	..	..	..
ஊற்றுக் கிணறுகள் ..	..	14·84	1·33	3·03	4·98	2·73	9·19	2·56	38·66	..	..	..
திருவாங்கூர் உரங்கள்-இரசாயனங்கள் கம்பெனியில் பங்குகள்.	..	21·00	..	..	..	..	..	..	21·00	..	..	..
சென்னை, தொழில் முதலீட்டுக் கார்ப்பொரேஷனில் பங்குகள்.	..	1,21·65	..	..	..	..	..	..	1,21·65	25·00	25·00	25·00
தாரங்கதாரா இரசாயனப் பொருள் உற்பத்திச்சாலையில் பங்குகள்.	..	5·00	5·00	..	..	..	..	..	10·00	..	..	..
மாநிலக் கிடங்குக் கார்ப்பொரேஷனில் பங்குகள்.	..	..	10·00	..	1·00	..	3·00	5·00	19·00	6·00	6·00	10·15
கூட்டுறவு சர்க்கரைத் தொழிற்சாலைகளில் பங்குகள்.	..	26·50	10·00	..	..	25·00	15·00	7·50	84·00	10·00	5·00	2·50

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

சென்னை, தொழில் முத லீட்டுக் கார்ப்பொரேஷனில் பங்குகள்.	..	..	..	..	..	..	..	..	..	..	..	75·00
மற்ற பங்குகள்	..	44·66	49·80	6·50	84·00	69·22	1,03·15	92·31	4,49·64	45·94	54·60	44·01
தொழிலாளர்களுக்கு வீடு கட்டுதல்.	..	24·13	21·74 — 8·20	15·64 — 7·78	16.59 — 7·02	12·42 — 4·44	14·17 — 5·12	15·90 — 3·23 }	84·80	{ 14·81 — 5·03	14·81 — 5·03	14·00 — 5·67
தொழில் பேட்டைகள் ..	..	51·68	30·11	33·76	55·46	26·75	10·73	11·79	2,20·28	11·55	15·49	3·56
சிறு ரகத் தொழில்கள், கிராமத் தொழில்கள்.	..	79·84	52·13	60·54	10·89	55·75	1,41·30	2,17·55	6,18·00	2,24·06	2,67·00	1,29·75
எழுதுபொருளும், அச்சுத் துறையும்.	..	6·41	1·17	1·68	·07	·76	..	..	10·09	6·77	..	6·77
வீட்டு வசதித் திட்டங்களுக் காக மொத்தமாக நில ஆர்ஜிதம் செய்தல்.	..	..	..	..	8·63	·20	..	..	8·83	..	..	..
ட்ராக்டர் வாடகைத் திட்டம் ..	..	..	..	..	..	11·25	17·47	9·26	37·98	13·00	11·00	19·00
ஆவடியில் பாதுகாப்புப் படைத் தொழில்களுக் கென நீர்வழங்குத் திட்டங்கள்.	..	..	..	..	—	7·35	9·04	25·17	41·56	15·01	13·75	·92
தொழில்களுக்குத் தண்ணீர் வசதிகளை அபிவிருத்தி செய்ய நில ஆர்ஜிதம்.	..	..	..	..	..	..	..	..	..	1,59·00	30·00	1,30·00
இதர இனங்கள்	..	41·08	14·46	1,68·60	..	15·39	10·92	45·29	2,95·74	45·84	1,10·27	97·50
இந்திய அரசாங்க வாடகை வீட்டு வசதித் திட்டம்.	..	..	..	..	..	..	..	..	..	40·00	40·00	31·57
மொத்தக் குறைப்புத் தொகை.	..	..	..	..	..	..	..	..	..	..	..	..
மொத்தம் ..	..	6,38·63	1,84·74	2,85·61	1,77·56	2,24·62	3,30·75	4,30·83	22,72·74	6,13·58	5,89·91	5,85·59

ஈ. மோட்டார் போக்கு-வரத்துத் திட்டங்களின் மூலதனச் செலவு.

சென்னை நகர பஸ் சர்விஸ்.	..	2,25·29	30·88	69·23	71·24	62·90	14·66	1,56·47	6,30·67	28·51	1,54·55	1,36·92

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS

மூலதனச் செலவின் விவரம்—தொடர்ச்சி.

திட்டத்தின் விவரம்.	உத்தேசச் செலவு.	1946-7—1957-8.	1958-9.	1959-60.	1960-1.	1961-2.	1962-3.	1963-4.	மொத்தம் 1946-7—1963-4. வரை.	1964-65. திட்ட மதிப்பீடு.	1964-65. திருத்த மதிப்பீடு.	திட்ட மதிப்பீடு 1965-66.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)
					(ரூபாய் லட்சத்தில்)							
					உ. பொதுப் பணிகளுக்கான மூலதனச் செலவு.							
கட்டிடங்கள்	..	7,25·07	1,93·88	2,47·88	3,23·43	4,06·98	4,28·97	3,49·97	26,76·18	2,71·15	2,94·07	3,18·06
சாலை வேலைகள் (பணியாளர், இயந்திரங்கள், தள வாடங்கள் உள்பட).	..	1,16·19	75·58	1,12·14	1,29·89	1,55·33	1,97·57	1,90·52	9,77·22	2,12·80	2,13·58	1,52·71
குடிநீர் வழங்க ஸ்தல ஸ்தாபனங்களுக்கு மானியங்கள்.	..	31·05	—2·14	—2·14	—2·14	—2·14	—2·14	—2.14	18·21	—2·14	—2·14	—2·14
சாலை வேலைகளுக்காக ஸ்தல ஸ்தாபனங்களுக்கு மானியங்கள்.	..	57·62	—3·96	—3·96	—3·96	—3·96	—3·96	—3·81	34·01	—3·96	—3·95	—3·95
பணியாளர்களுக்கான வீதாசாரச் செலவு.	..	20·42	12·01	15·70	22·84	23·63	54·16	52·54	2,01·30	60·77	61·79	60·77
மொத்தக் குறைப்புத் தொகை.	..	..	..	..	..	..	..		..	..		
மொத்தம் ..	..	9,50·35	2,75·37	3,69·62	4,70·06	5,79·84	6,74·60	5,87·08	39,06·92	5,38·62	5,63·35	5,25·45
					ஊ. ஜமீன்தார்களுக்கு நஷ்ட ஈடு.							
முன் பணத் தொகை நஷ்ட ஈடும் இடைக்காலத் தொகை கொடுத்தலும்.	..	5,58·65	68·64	82·40	1,25·59	16·45	12·55	4·64	8,68·92	2·50	4·30	..
					எ. காட்டுவள மூலதனச் செலவு.							
காட்டுவள வேலைகள் ..	..	25·09	19·51	24·05	29·25	32·99	51·37	63·30	2,45·56	69·38	50·24	77·81

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS

ஏ. பொதுச் சுகாதார அபிவிருத்திக்கான மூலதனச் செலவு.

சுகாதார வேலைகள் (இருப்புகள்).	..	—6·84	—17·41	—2·72	38·25	42·18	31·92	—3·77	81·61	13·65	4·11	14·61
கிராம நீர்வழங்குத் திட்டங்கள்.	..	75·95	40·07	57·00	61·16	21·69	1-52	1·30	2,58·69	..	1·05	·02
நீர்வழங்குத் தேசியத் திட்டமும், சுகாதாரமும்.	..	24·10	30·67	30·47	—5·88	7·40	14·03	2·71	1,03·50	1·08	1·09	0·45
நீர் வழங்குவதற்கு சென்னை மாநகராட்சிக்கு மானியம்.	..	18·46	—1·26	—1·26	—1·26	—1·26	—1·26	—1·26	10·90	—1·26	—1·26	—1·26
கிணறுகளை ஆழப்படுத்தல்.	..	0·11	·66	3·42	2·99	5·19	3·67	4·44	20·48	..	5·05	·80
மொத்தம் ..	..	1,11·78	52·73	86·91	95·26	75·20	49·88	3·42	4,75·18	13·47	10·04	14·62

ஐ. வேளாண்மை வளர்ச்சி ஆராய்ச்சிக்கான மூலதனச் செலவு.

அரசாங்க விதைப் பண்ணைகளுக்காக நில ஆர்ஜிதம்.	..	2·70	2·67	0·74	1·08	4·16	4·30	3·17	18·82	14·05	19·16	12·52

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

A. 150—10

இணைப்பு II-அ.

[1953-4 முடிய உள்ள கணக்கில் ஆந்திர மாநிலத்தின் கணக்கும் சேர்ந்திருக்கிறது. 1956-7 முதல் உள்ள கணக்கு 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வந்த மாநிலங்களின் சீரமைப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.]

தமிழ்நாட்டின் ரெவின்யூக் கணக்கில் சேராத மூலதனச் செலவினம்-பெருந் தலைப்பில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெருந் தலைப்புகள்.	1946-7—1957-58.	1958-9.	1959-60.	1960-1.	1961-2.	1962-3.	1963-64.	1964-65. திட்ட மதிப்பீடு.	1964-65. திருத்த மதிப்பீடு.	திட்ட மதிப்பீடு 1965-66.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)
					(ரூபாய் லட்சத்தில்.)					
ஜமீன்தாரி ஒழிப்பினால் நிலச்சுவான்தார் முதலியவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தல்.	5,58·66	68·64	82·40	1,25·59	16·45	12·56	4·64	2·50	4·30	..
பொதுச் சுகாதார மூலதனச் செலவு.	1,11·08	52·73	92·35	95·26	75·20	49·88	3·42	13·47	10·04	14·62
வேளாண்மை வளர்ச்சி-ஆராய்ச்சி மூலதனச் செலவு.	2·70	2·67	·74	1·08	4·17	4·30	3·17	14·05	19·96	12·52
பயன்கொள்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கான மூலதனச் செலவு.	..	..	..	..	..	..	..		13·33	3·82
தொழில் வளர்ச்சி மூலதனச் செலவு ..	3,93·64	74·24	1,72·42	1,14·51	96·46	1,23·06	1,06·54	88·57	92·62	1,58·19
பாசன மூலதனச் செலவு (வாணிப ரீதியானவை).	48,44·83	2,57·59	3,74·81	4,04·72	4,71·66	5,13·44	6,62·31	7,01·34	7,87·79	8,13·92
பாசன மூலதனச் செலவு (வாணிப ரீதியல்லாதவை).	1,22·56	98·78	1,52·41	1,82·67	1,94·89	2,34·90	2,99·87	2,34·74	2,62·25	2,57·27
பொதுப் பணிகளுக்கு மூலதனச் செலவு.	9,51·12	2,75·37	3,69·62	4,70·06	5,79·84	6,74·60	5,87·13	5,41·51	5,63·35	5,25·44
மின்சாரத் திட்டங்களுக்கு மூலதனச் செலவு.	72,41·11	..	..	..	..	..	..	..	..	..
ரெவின்யூக் கணக்கில் சேராத மற்ற வேலைகளுக்கு மூலதனச் செலவு.	3,20·34	1,07·65	1,16·48	1,26·55	1,28·16	2,07·69	3,24·29	5,24·01	4,97·29	4,27·40
மோட்டார் நீர் போக்குவரத்துத் திட்டங்களுக்கான மூலதனச் செலவு.	2,11·85	30·88	69·23	71·24	62·90	14·66	1,56·47	28·51	1,54·55	1,36·92
காட்டுவள மூலதனச் செலவு	25·09	19·51	24·05	29·25	32·99	51·36	63·30	69·38	50·24	77·81
ஓய்வு உபகாரத் தொகையை மொத்தத் தொகையாக மாற்றிக்கொண்ட வகையில் செலவு.	..	..	..	..	..	..	..	..	..	..
அரசாங்க வாணிபத் திட்டங்களின் மேல் மூலதனச் செலவு.	—27,07·64	1,48·78	—92·56	77·31	98·80	7·50	1,52·96	1,86·01	10,21·98	4,76·64
எதிர்பாராச் செலவு நிதிக்கு நிதி ஒதுக்கம்.	..	..	..	..	..	..	..	..	3,50·00	..
மொத்தம் ..	1,20,75·34	11,36·84	13,61·95	16,98·24	17,61·52	18,93·95	23,64·01	24,04·09	38,26·90	29,04·55

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY TRUTH ALONE TRIUMPHS